

# கலாநிலயம்

A Literary Weekly

வியாழன்தோறும் வெளிவரும்.

உள் நாடு—வருஷ சந்தா ரூ. 7 0 0

கலாநிலயம் :—

புற நாடு—வருஷ சந்தா ரூ. 9 0 0

வேளாளர் தெரு,  
புரசைபாக்கம், சேங்கின்.

Vol. 8]

1935 மூல ஜூலை மூ 11 ஏ

[No. 27

## பொருளடக்கம்.

1. தலையங்கம் (Leader)	417	5. தமிழ்மொழியைக் குறித்த பழை குறிப்புக்கள் S. சோமசுந்தர தெசிகர்	425
2. கம்பராமாயணம் (தானைகாண் படலம்) T. N. சேஷாஸலம் B.A., B.L.	419	6. வில்லிபாரதம் (விராடன்) K. T. விஜயராகவாச்சாரியார் B.A.	427
3. நம்மாழ்வார் வைபவம் (7-ம் பத்து, 10-ம் தசகம்) K. இராஜகோபாலாச்சாரியார் B.A., B.L.	421	7. ஒத்தெல்லோ (அங்கம் 3. கணம் 2, 3.) Shakespeare's 'Othello'	428
4. சூரியன் (க்கோள் ஆராய்ச்சியும் தத்துவம் துறைக்கமும்) E. T. இராஜேஸ்வரி அம்மாள் M.A., L.T.	423	8. கலித்தொகை (மருதக்கலி 8, 9.) T. A. கணக்சபாபதி முதலியார்	430
		9. வர்த்தமானம்	432

## கலாநிலயம்

வித்தகமேர விதிவசமோ.

வீதிக்கும் மதிக்கும் இடையே நடமாடுகின்ற விலை பாட்டு மிக அதிகம். வினையிலும் விளையாய் இதனை விளையாட்டுடென்று பேசுவதோ எனக் கீர்த் தியிர்ப்பார். இன்பத்திற்கியன்ற தல்லாததைப் புன்விதியென்றும், இன்பம் பயப்பதற் காதாரமாயிருப்பதை நல்விதி என்றும் அழைப்பது வழக்கு. இன்பமுந் தன்பம் எனின் விதியால் வருவதோ மதியால் பெறுவதோ என்னுஞ் சிந்தனை, சிந்திக்கவல்லோ ரெல்லோ கரையும் சிற்கில்போதே னுஞ்சோதித்திருக்கவேண்டும். இதனைபேபொருளாக்கொண்டு ஆராய்ந்த வித்தகர்க்களினத்தில் மிகச்சிறந்த மேனுட்டறிஞர் மாரிஸ் மாட்டர்லிங்க (Maurice Maeterlinck) என்பவர், பின்வருமாறு உரைக்கின்றார்:—

To-day misery is the disease of mankind, as disease is the misery of man. And even as there are physicians for disease, so should there be physicians for human misery. But can the fact that disease is, unhappily, only too prevalent, render it wrong for us ever to speak of health? which were indeed as though, in anatomy—the physical science that has most in common with morals—the teacher confined himself exclusively to the study of the deformities that greater or lesser degeneration will induce in the organs of man. We have surely the right to demand that his theories be based on the healthy and vigorous body; as we have also the right to demand that the moralist, who fain would see beyond the present hour, should take as his standard the soul that is happy, or that at least possesses every element of happiness, save only the necessary consciousness.

We live in the bosom of great injustice; but there can be, I imagine' neither cruelty nor callousness in our speaking, at times as though this injustice had ended, else should we never emerge from our circle.

It is imperative that there should be some who dare speak, and think, and act as though all men were happy; for otherwise, when the day comes for destiny to throw open to all the people's garden of the promised land, what happiness shall the others find there, what justice, what beauty or love ? It may be urged, it is true, that it were best, first of all, to consider the most pressing needs, yet is this not always wisest ; it is often of better avail from the start to seek that which is highest. When the waters beleaguer the home of the peasant in Holland, the sea or the neighbouring river having swept down the dyke that protected the country, most pressing is it then for the peasant to safeguard his cattle, his grain, his effects; but wisest to fly to the top of the dyke, summoning those who live with him, and from thence meet the flood, and do battle. Humanity up to this day has been like an invalid tossing and turning on his couch in search of repose; but therefore none the less have words of true consolation come only from those who spoke as though man were freed from all pain. For, as man was created for health, so was mankind created for happiness; and to speak of its misery only, though that misery be everywhere and seem everlasting, is only to say words that fall lightly and soon are forgotten. Why not speak as though mankind were always on the eve of great certitude, of great joy? Thither, in truth, is man led by his instinct, though he never may live to behold the long-wished-

for to-morrow. It is well to believe that there needs but a little more thought, a little more courage, more love, more devotion to life, a little more eagerness, one day to fling open wide the portals of joy and of truth. And this thing may still come to pass. Let us hope that one day all mankind will be happy and wise; and though this day never should dawn, to have hoped for it cannot be wrong. And in any event, it is helpful to speak of happiness to those who are sad, that thus at least they may learn what it is that happiness means. They are ever inclined to regard it as something beyond them, extraordinary, out of their reach. But if all who may count themselves happy were to tell, very simply what it was that brought happiness to them, the others would see that between sorrow and joy the difference is but as between a glad-some, enlightened acceptance of life and a hostile-gloomy submission; between a large and harmonious conception of life, and one that is stubborn and narrow. "Is that all?" the unhappy would cry. "But we too have within us, then, the elements of this happiness." Surely you have them within you! There lives not a man but has them, those only excepted upon whom great physical calamity has fallen. But speak not lightly of this happiness. There is no other. He is the happiest man who best understands eis happiness; for he is of all men most fully aware that it is only the lofty idea, the untiring, courageous, human idea, that separates gladness from sorrow. Of this idea it is helpful to speak, and as often as may be; not with the view of imposing our own idea upon others, but in order that they who may listen shall, little by little, conceive the desire to posses an idea of their own. For in no two men is it the same. The one that you cherish may well bring no comfort to me; nor shall all your eloquence touch the hidden springs of my life. Needs must I acquire my own, in myself, by myself; but you unconsciously make this the easier for me, by telling of the idea that is yours. It may happen that I shall find solace in that which brings sorrow to you, and that which to you speaks of gladness may be fraught with affliction for me. But no matter; into my grief will enter all that you saw of beauty and comfort, and into my joy there will pass all that was great in your sadness, if in deed my joy be on the same plane as your sadness. It behoves us, the first thing of all, to prepare in our soul a place of some loftiness, where this idea may be lodged; as the priests of ancient religions laid the mountain peak bare, and cleared it of thorn and of root for the fire to descend from heaven. There may come to us any day, from the depths of the planet Mars, the infallible formula ol happiness, conveyed in the final truth as to the aim and the government of the universe. Such a formula could only bring change or advancement unto our spiritual life in the degree of the desire and expectation of advancement in which we might long have been living. The formula would be the same for all men, yet would each one benefit only in the proportion of the eagerness, purity, unselfishness, knowledge, that he had stored up in his soul. All morality, all study of justice and happiness, should truly be no more than preparation, provision on the vastest scale—a way of gaining experience, a stepping-stone laid down for what is to follow. Surely, desirable day of all days were the one when at last we should live in absolute truth, in immovable logical certitude;

but in the meantime it is given us to live in a truth more important still, the truth of our soul and our character; and some wise men have proved that this life can be lived in the midst of gravest material errors.

இப்பெரியேர் நம்மனேர்க்குறுத்தியுடன் அளிக் கும் நம்பிக்கை இடர்ப்பெருங் கடலினின்று கரை யேற்றற்குஞ்சிய துணைக்கரங்கள் போலுமாம்.இன் பத்தை நாடுவெதன்முன் இன்பம் என்பது இன்ன தெனத் தெரிந்துகொள்ளவேண்டியதே மிகவும் முக்கியம். இந்த ஆராய்ச்சிக்கு உதவவல்லது மாநட மதி. இவ்வாராய்ச்சியின் உண்மையாய முடிவு, திருவள்ளுவர் உரைத்தபடி ஊழையும் ஒருவகையில் உப்பக்கம் காண்பதாகும்.

துன்பம் துயரம் கண்ணீர் அழுங்கல்—இவ்வினத் துச் சொற்களைல்லாம்,பொருள் வேறுபாடு பெரிது மில்லாமல் நாம், மனிதர் மனத்தினைப் புண்படுத்தும் சில நிலைமைகளுக்குக் கொடுக்கும் பையர். ஒரே நிலை மையால் இருவருக்கு உண்டாகும் துன்பம் துயரம் முதலியவைகள் ஒருவகையைவினதாயிருக்குமென்ற நியதியில்லை. மற்ற, இந்தச் சொற்களைநாம் துருவிப் பார்ப்போமெனின், இவைகளால் குறிக்கப்படும் மனைவிகாரங்கள், நடைபெறும் நம் குற்றங்களின் அடிச்சவுடுகளே ஆவது புலப்படும். குற்றங்களில் சீரிய குற்றங்களும் உள், அற்பக் குற்றங்களும் உள். ஆதவின், குற்றங்கள் சீரியனவாயிருக்குங்கால், அது னால் விளைந்த துன்பந்தான், பெரும்பாலும் இன்பத் திற்கே இனை என்னலாம். ஒரு உதாரணம் காட்டு வோம்.

காதலால் தன்வயங் துறந்து நிற்பது குற்றத்தின் பாற் படும். மெய்வரு போகத்திற்கு விழைந்து நாடு கின்ற காமம் அற்பக்குற்றமாகும்; மற்ற உண்மைக் காதல் உயிரைப்பற்றி இணைக்க அதனால் தன்வய மயின்து திரிவது குற்றமாயினும்,இக்குற்றம் சீரியகுற்ற மெச்செப்பற்குரியது.இரண்டும் குற்றமாதலால்சரிடத்தும் துன்பம் விளைகின்றது. ஆயினும்காமத்தின் இழிந்த குற்றத்தால் உழுங் துன்பமானது துன்ப மேயாய்த் தொடர்வதல்லால் அதற்கு வேறேர் கதி யில்லை. இதற்கெதிர் மெய்க்காதல் உய்க்கின்ற துன்பத்திற்குத் துன்பமேயாய்த்தளர்வடையும்கதியன்றி இன்பமேபோல் சுவைக்கின்ற செம்மையும் உளது. சூதாடிக் கைப்பொருளிழுந்த ஒருவன் துயரினையும் காதலைப் பிரிந்திருக்கும் ஒரு தலைவியின் துயரினையும் ஒப்புநோக்கிப் பார்க்குமளவில், ஒன் ராஇருண்டு கைப்பதும் மற்றது ஒளியுடன் சுவைப்பதும் செவ்விதின் அறியப்படும். மூலை தேடி முட்டிக்கொண்டு மூடேவி யென்னக் கிடக்கும் முன்னது; பின்னது ஆகாயவெளியில் கடலிற்குமுன் சென்று வருந்து மொரு படிவமா யிருக்கும். பலவகைத் திருக்களில் இதனைத் துயாத்திருள்ளறையுக்கவும் அழைக்கலாம். ஆதலாலன்றே, இரங்கற் செய்தியை நம் தமிழ்முதி யோர் நெய்தற்றினையில்லுமைத்துக் கடலிற்கெதிரே நிகழ்த்தினார்.

**தறிப்பு:**—முன்னெருமுறை இவ்வரிசைத் தலையங்கங் வங்கிருக்கின்றனவாயினும், வாழ்க்கையின் உயிர் நிலையாகிய இவ்விஷயங்களை நம் வாசர்கள் மறக்கலாகா தென்னும் ஆர்வத்தால் துண்டப்பெற்று மீண்டும் வரை கிடைக்கின்றார்.

## கம்பராமாயணம்

கிஷ்டிக்கந்தா காண்டம்—12. நாடவிட்ட படலம்

[408-வது பக்கத் தொடர்ச்சி]

குரங்கின் மதியேயிது.

**மானுடகாரியமென் ரூண்றையும்மதித்து உழலா மல் கடவுட்பணியெனக் கைக்கொள்ளுங் கருத தே மாண்புடைத்தாம் என்னுமப் பெரிய இரகசியத் தைக் கம்பர்பிரான் வெளியாக்கினார். ஆயினும், இப் பெரியகருத்தை முதிரவைப்பதில் கம்பர் வான்மீகி முனிவருக்கு எத்துணைக் கடமைப்பட்டிருக்கின்றார் என்பதை நாம் மறத்தலாகாது. “ஒன்பதினுயிரகோடி யூற்று நின்பெருஞ் சேனை” எனச் சுக்கிரீவன் முன் னர் ஒப்படைத்ததும், உடனே இராமபிரான், “நின் படை” எனத்திருத்தித்தந்தும், பின்னர் இலக்குவன், இப்படையினால், “தேவ தேவியைத் தேவேதென்பது சிறிதால் பாவங் தோற்று தருமமே வென்று” என மெய்யுற வியந்ததும் ஆகிய இவைகளுக் கெல்லாம் வடநூன்முனிவர் தம் காவியத்துள் வழியமைத்து வைத்திருக்கின்றார். அங்குச்சுக்கிரீவன், திரண்டு வந்து குழுமியுள்ள வானரப் பெரும்படையை வள் எல் இராமனுக்குக் காட்டி,**

“இவர்கலெல்லாரும் உம்முடைய ஏவலாளர்கள்; எல் லாரும் உம்முடைய கட்டளையைக் கேட்பவர், தந்தலைவு னுக்கு நன்மை செய்யும் விருப்பமுடையவர்கள்; சீர்விரும் பியதை முடிக்கவல்லவர்கள். மக்களுட் புலிபோல்வாய், நாம் முயற்சி செய்யத்தக்க காலம் வந்துவிட்டதென்ற எண்ணுவீராயிற்சொல்லும்; உம்மிடத்தில் வந்துள்ள உமது கைங்யத்திற்கு நீரே கட்டளை செய்யவேண்டும். இவர்கள் செய்யவேண்டிய காரியம் எனக்கு நன்றாய்த் தெரியுமாயினும் நீரே முறைப்படி அதைக் கட்டளையிடல்வேண்டும்” என்று சொன்னான். இவ்வாசகங்களை உட்கொண்டு தான் கம்பர், “நின் பெருஞ்சேனை.....பின் செயத் தக்கது பேசற்பாற்று” என்று சுக்கிரீவனைச் சொல்ல வைத்தார். இதற்கு எதிராக இராகவன் ‘நின்படை’ என மாற்றிய தன்மை, வான்மீகத்தில்,

“பேரறிவாள், நமது வைதேகி உயிரோடிருக்கின்றாளா இல்லையா என்பதையும் இராவனன் எவ்விடத்தில் விசிக்கின்றான் என்பதையும் அறியவேண்டும். இராவனனுடைய இருப்பிடத்தையும் வைதேகி உயிரோடிருப்பதையும் அறிந்தபின் நாம் செய்யத்தக்கதை நானும் நீருமாகச் செய்வோம். இந்தச் சேனையை ஏவுதற்கு உரியவன்காலுமன்ற, இவங்களை மன்று மன்று; அது செய்யவேண்டியவர் நீரே. என்னுடைய காரியத்தில் செய்யவேண்டிய திது வென்பதை நீரே கட்டளையிடும். சீர் அந்தக் காரியத்தை நன்றாய்விர்; இதில் சங்கேதகமில்லை. எனக்கு உற்றுதுணை வரும், ஆண்மையுள்ளவரும், அறவுடையவரும், எனது நன்மையை விரும்பினவரும், பொருளாறிக்கவரும் நீரே”, என்று கூறிய இராமனது மறுமொழியில் தென்படுகின்றது. மனிதர்களுள் உத்தமமனை இராமன் அங்குச் சுக்கிரீவனுக்கு எதிர்வினயமாக இயம்பிய இத்தீணைக் கடவுளுக்கியன்ற கட்டுரையாக் மாற்றித் தம் நூலினுள் கம்பர் அமைத்துக்கொள்ளலானார். தயாரதன் புதல்வனுக்கிப் இராமனுக்குத் தன் தேவியைத்

தேடியடைசல் கைமேலிருந்த காரியமாதலால் வான் மீகர் அதனை வகுத்துரைத்து வற்புறுத்தவும், அவ்விராமனை ஆதிமுதல் அந்தம்வரையில் கடவுளேயாகக் கண்ட கம்பர், “தேவியைத் தேவேதென்பது சிறிது” என்ன இலக்குவன்றன் வாய்க்கொண்டு விலக்கி அது காரியமாகாமையை விளக்கிவிட்டார். கம்பர் வான் மீகத்தினின்று மாறுமிடங்தோறும் மறைந்துநிற்கும் நட்பம் இது.

வள்ளால் தேவியைத் தேடி வருமாறு, வடமொழி தென்மொழி இருநூல்களிலும் சுக்கிரீவனே வானர சேனையை ஏவவா னுயினான். பெரும்பெரும்படையொடு விநந்தன் கீழ்த்திசைக்கும், அநுமனும் அங்கத் துமும் சாம்பவனும் தென்திசைக்கும், இடபன் மேற் றிசைக்கும் அனுப்பப்பெற்றனர். இவ்வாணையின்படி புறப்பட்ட வானரவீரர்களை நோக்கிச் சுக்கிரீவன்,

வெற்றி வானர வெள்ள மிரண்டொடுஞ் சுற்றி போடித் துருவி யொருமதி முற்ற ரூதமுன் முற்றுதி ரிவ்விடை கொற்ற வாகையி னீரெனக் கூறினான்.

[வெற்றியடைய வாகைமாலை அணிகின்றவர்களே, ஜயமுடைய இரண்டு வள்ளம் வானரப்படையொடும் சுற்றி ஓடித் தேடி ஒருமாத காலம் முடிவதற்குள்ளே இங்குத் திரும்பிவந்து சேருங்கள்—என்று கூறினான்]

சுக்கிரீவனது ஆக்கினை இங்குச் செய்யவேண்டிய காரியத்தை விதித்தலோடுகின்றது. வான்மீகத்திலோ,

“நான் கூறியவைகளெல்லாவற்றையுங் தேடி மற்றுள் எவைகளையுங் தேடிவிட்டு வைதேகி சென்ற வழியையின்து திரும்பிவரக்கடவீர்கள். ஒருமாதத்திற்குள் நீங்கள் திரும்பிவந்து நான் சீதையைக் கண்டேனென்று முதலிற்சொல்லுபவன் எனது செல்வத்துக்கொப்பான செல்வத்தையடைந்து சுகமனுபவிப்பான். அவன் எனக்கு என்று யிரினும் இனியவனும் எனது நண்பரிந் சிறந்தவனும் ஆவான்; அவன் பல குற்றங்களைச் செய்தவனுமினும் என்று சுற்றங்களைச் செய்தவனுமினும் என்று சுற்றங்களைச் செய்தவனுமான். அளவில்லாத பலத்தையும் பராக்கிரமத்தையும் உடையவர்களும் கல்ல குணங்களாற் சிறந்த குலங்களிலே தோன்றினவர்களுமான நீங்கள் ஜனகராஜன் புத்திரியைக் காணவல்ல சிறந்த முயற்சியைச் செய்யுங்கள்”

என்று இந்தச்சுக்கிரீவன் பேசியிருப்பதைக் கருதுகின்கால், காம்பர், ஒருமாத காலவரையறையொடு நிறுத்திப் பின் ஊதியமொன்றும் உரைக்காமல் விட்டது, உயர்விளை உள்ளி மாற்றியவொரு மாற்றமே என்னக்கொள்ளவேண்டியிருக்கின்றது. உயரிய கருமம் ஒன்றிற்கும் ஊதியம் வேண்டா; ஊதியம் உயரவுயரக்கருமத்தின் தூய்மை தாழ்ந்துவிடுகின்றது. கலங்கவில் காட்சிப் புலமையோர் உணர்ந்துரைக்குமொரு வாய்மையிது. அமயம் வாய்க்குந்தோறும் திருவள்ளுவர் வான்மீகரேயைனைய பெரியவர்களோடும் வேறு பட்டுக் கம்பர் இதனை வற்புறுத்துவாங், இதுகாறும், இத்தகைய வேறுபாடுகளை எடுத்துக் காட்டியுள்ள

இடங்கள் இக்கட்டுரைகளிற் பலப்பல். அவ்வரிசை பில் இதனையும் அமைத்துக்கொள்ளலாம். சிறைத்தையை எவ்வாற்றுதும் தேடியறிதல் வேண்டுமென்பது இவ்வானர் கடமை. உத்தமர்க்கு அவர் கடமையைச் செய்வதே உரிமையுமாம். மற்ற உற்றவிடத்துறரி மையைப் பெற்றுப் பெருமை பெய்துவோர்க்கு வேறேர் ஊதியம் ஏன்! சுக்கிரீவன் அது நல்க முயல் கிறோன். “எனது செல்வத்துக் கொப்பான செல்வத் தையடைந்து சுகம் அனுபவிப்பான்” எனுரைக்கும் சுக்கிரீவனது உள்ளத்தில் தன்னுடைச் செல்வத்தின் நினைவு மிகுஞ்சிருக்கின்றது என்பது வெளிப்படை. அத்தகைய நினைவுடையவன் ‘இலஞ்சம்’ கில் நல்க விரைவுது தகுதிதானே.

இத்தகைய ஆணையோடு புறப்பட நின்ற வானர வீரர்களுக்கு அவரவர் செல்லற்குரிய திசைகளின் நெறியெல்லாம் நன்கு தேர்ந்து விரிவுறச் சுக்கிரீவன் வட்டாலில் உரைசெய்கின்றான். உலகடங்கலும் திக்குக்கள் தோறும் உள்ள ஆறு மலை நிலங்களின் தன் மையினத்தும் தெரிந்து அவன் செப்பியதெங்கன மென்ன வியப்புற்று வினவிய இராமனுக்குச் சுக்கிரீவன் தந்த விடை சிறிதுசவையுடையதாக இருக்கின்றது; அதனைக் காண்போம்:—

வானரத்தலைவர்கள் சென்றபின் இராமர் சுக்கிரீவனை நோக்கி “பூமண்டலம் மூழுவதையும் நீர் அறிந்தவாறெறப்படு” என்ற கேட்டார். சுக்கிரீவன் இராமரை வணங்கி “மக்களுள் ஏற்போல்வாய், நான் எல்லாவற்றையும் விரிவாய்ச் சொல்லுகின்றேன் கேளும். ஏருமை உருவமெடுத் துவந்த துந்துபி என்னும் தானவைன வாலி மலையிலைக்கு கேராகத் துரத்திக்கொண்டு போகும்பொழுது, அந்தத் தானவன் அந்த மலையின்கண் ஊன்ள ஒரு குகைக்குள் போய்ப் புகுஞ்தான். அவனைக் கொல்லவேண்டி வாலியும் அந்தக் குகைக்குள் புகுஞ்தான். நான் அந்தக் குகையின் வாயிலில் வணக்கத்துடன் நிறுத்தப்பட்டேன். ஒரு வருஷம் கழிந்தும் வாலி அந்தக் குகையினின்று வெளிப் படவில்லை. கடைசியில் அந்தக் குகையில் வேகமாகப் பாய்ந்து இரத்தம் நிரம்பியது. நான் அதைப் பார்த்து ஆச்சரியமடைந்து, சுகோதரவாஞ்சை யென்னும் விஷந்தலைக்கொண்டு, அண்ணன் மெய்யாய் இறந்துவிட்டா வென்று எண்ணி, மலைபோன்ற ஒரு கற்பாறையை எடுத்துக் குகையின் வாயிலை மூடிவிட்டு, துந்துபி குகையின் நின்றும் வெளிப்படமாட்டாமல் இறந்துவிடுவானென்று எண்ணிக்கொண்டு, தமையன் உயிரில் ஆசையற்றவனுப்பக்கிட்டின்தைக்கு வந்து, தாரையோடும் உருமையோடும் பெரிய ராக்கியத்தை அடைந்தேன். அங்கு நான் பயமற்ற ரவனும் மித்திரர்களோடு வசித்துக்கொண்டிருக்கையில் வாலி தானவருக்குள் ஏற்போன்ற துந்துபியைக் கொன்றுவிட்டுத் திரும்பிவந்தான். நான் அவனுடைய பெருமித்ததை நினைந்து அச்சங்கொண்டு இராக்கியத்தை அவனுக்குக் கொடுத்தேன். அப்போது துந்தாத்துமாவாகிய வாலி மனம்நொட்டு, கோபங்கொண்டு, என்னைக் கொல்லவேண்டி, மந்திரிகளோடு என்னைத் துரத்தினான். நான் அந்த வாலியினால் ஓயாது துரத்தப்பட்டுப் பல நதிகளையும் கரங்களையும் வனங்களையும் பார்த்தேன். நான் அப்போது கொள்ளிவட்டம்போற் சுழன்று இந்த உலகத்தைப் பகலின் குளப்படிபோலவும் கண்ணடி போல வங்களைத்தேன். பின்பு நான் கீழ்த்திசைக்குச்சென்று பல

வித மரங்களையும் பர்வதங்களையும் அழிய நதிகளையும் பல குளங்களையும் கண்டேன். அங்கே நான் தாதுக்கள் நிறைந்த உதய பர்வதத்தையும் எப்போதும் அப்சர கணங்களுக் கிருப்பிடமாகிய பாற்கடலையும் கண்டேன். ஓடிக் கொண்டிருக்கும்போது வாலியினால் மிகவும் நெருக்கப் பட்டுத் திடீரென்று திரும்பி நான் வேறொரு பக்கமாக ஓடினேன். அப்படி மாறி யோடும்போது பெயர்த்தும் வாலியினால் மிகவும் நெருக்கப்பட்டுத் திருப்பித் தென் றிசைக் கோடினேன். அங்கே விந்தமலைக்குரிய மரங்கள் செறிந்து சுத்தன மரங்களடங்குது விளங்குகிற வேறொரு தருமசைலத்தைக் கண்டேன். பின்னரும் வாலியினால் கெருங்கித் தூரத்தப்பட்டு மேற்குத் திசையை அடைந்து பலபல தேசங்களையும் சிறந்த அத்தகிரியையும் காணலானேன். அங்கிருங்து வடத்திசைக் கோடி இமயமலையையும் மேருகிரியையும் வடகடலையும் கண்டேன். வாலியினால் தூரத்தப்பட்டு எங்கே ஓடினோபோதிலும் எனக்குப் புகவிட மொன்றும் கிட்டவில்லை. அப்போது புத்திமானுகிய அநுமான் என்னை நோக்கி “அரசு, இந்த ஆச்சிரமத்தில் மதங்கு முநிவர் வாலிக்கு என்ன சாபமிட்டிருக்கிற ரென்பதை இப்போதுதான் நான் நினைத்தேன். இங்கே பிரவேசிப்பானுயின் வாலியினுடைய தலைநூறு துண்டுகளாகப் பின்துபோம். நாங்கள் இங்கே யாதொரு பயமுமின்றிச் சுக்மாக வாழுலாம்” என்று சொன்னான். கோமக, அதன் பின் நாங்கள் ரிசியமுக பர்வதத்தை அடைந்தோம். மதங்கமுனிவரிட்ட சாபத்தின் பயத்தினால் வாலி அங்கு வரவில்லை. அரசு, இவ்விதமாகவே நான் இந்தப்பூமண்டலம் முழுதையும் பிரத்தியக்கமாகப் பார்த்தேன். அதன்பின் இந்த கரம் வந்து சேர்க்கேன்” என்று கூறினான்.

உயிரிற்குப் பயந்து ஓடுவானானும் சுக்கிரீவன் முன் வழியிற்கண்ட வனப்புக்களை விழிக்கொண்டு செல்ல மறுத்தானல்லன்; இப்பொழுது அதனைக் கூற மறந்தானுமல்லன். எனினும் கம்பரது நூலில், தென்திசைச் சென்ற அனுமனுக்கு மட்டுமே சுக்கிரீவன் வழிவளம் சொல்லியசெய்தி செப்பப்பெற்று இருக்கின்றது. அவ்வாறு வழிவளத்தழுகு கெழுமியசெய்யுள்கள் சில இவ்வயின் பெயர்த்துச் சொல்லத்தகும். கூறுவான் சுக்கிரீவன்—

சண்டு நின்றெறமுந் தீரைந்து நூற்றெறில்  
தூண்டு சேராதிக் கொடுமுடி தோன்றலால்  
நீண்ட நேமிகொலாமென நேர்தொழு  
வேண்டும் விந்த மலையினை மேவுவீர்

[இங்கிருங்து புறப்பட்டு, அழுகுவளங்கும் ஓளியோடு கூடிய ஆயிரம் சிகரங்கள் காணப்படுவதால் நீண்ட திருமால்தாலே வென்று எதிர் சென்று தொழுவதற்கு உரிய விந்தியமலையை முதலிற் சேர்வீராக] எனத்துவக்குகின்றன். அப்பொழுது அவர்களிருந்து மதங்காச்சரமத்திற்குத் தெற்கே செல்லவேண்டியவும் வனுமனுக்கு அதன் வடக்கில் உள்ள விந்தமலையை அறிவுறுத்தியது எனென் ஜூயமெப்புதூதல் இயற்கையே. இதற்குக் கம்பரோடு வான்மீகி முனிவரும் உத்தரம் சொல்லவேண்டியவரா யிருக்கின்றனர். ஏனெனில், வடநூலிலும் சுக்கிரீவன், “பலவிதமரங்களும் கொடிகளும் செறிந்த ஆயிரம் சிகரங்களையுடைய” விந்தமலையைப்பே முதலில் தெரிவித்திருக்கின்றன. இமயத்தை நடுவாக வைத்து அதற்குத் தெற்கிலுள்ள எவைகளை விளம்புகின்றனர் நித் தானிருக்குமிடங்

கருதிச் சாருந்திசை செப்புகின்றனவில்லன் போலும்.  
பிறகு,

தேடி யவ்வரை தீர்ந்தபின் ரேவரு  
மாடு கின்ற தறுபத மைந்தினைப்  
பாடு கின்றது பன்மணி யாலிரு  
ஓராடு கின்ற நருமதை யுன்னுவீர்

[அவ்விடத்மலையில் தேடி முடிந்தபின், தேவர்களும் வந்து நீராடப்பெறுவதும், வண்டிகள் பஞ்சமம் என்னும் இசையைப் பாடுவதும், பல இரத்தினங்களின் ஒளியால் இருள் ஓவைதும் ஆன நருமதையாற்றைப் போய்ச்சேருங்கள்]

என்னுங்கால் சுக்கிரீவன் அந்நதியின் நினைவை எத் துணை அருமையேரு பாராட்டுகின்றன் என்பது தெரிகின்றது. அவ்வாறே,

வாம மேகலை வானவர் மங்கையர்  
காம ஆசற் களியிசைக் கள்ளினால்  
தூம மேனி யசனை துயில்வுறு  
மேம கூட மெனுமலை யெய்துவீர்

[அழகிய மேகலையனிந்த அரம்பையர்களுடைய, ஆசையோடு ஊசல் ஆடும் களிப்பினால் பாடுகின்ற இசையாகிய கள்ளினால், புகைபோன்ற நிறத்தையுடைய அசன்ப்பற வைகள் தூங்குகின்ற ஹூமகூடம் என்னும் யலையைச் சேருங்கள்]

என்னும் போதும் அழகிய நினைவுகள் அவன் மனத்தைச் சூழ்ந்திருக்குந்தன்மை புலப்படுகின்றது. பின்னர், முண்டகத்துறை யென்றவொரு பொழிலை,  
ஞால நுங்குறு நல்லறத் தோர்பொருள்  
போல நின்று பொலிவது பூம்பொழில்  
சீல மங்கையர் வாயெனத் தீங்கணி  
கால மின்றிக் களிவது காண்டிரால்

[மலர்கள் விழைந்த அச்சோலையானது, உலகத்தாரால் அனுபவிக்கப்படும் கல்வதறுமசாவிகளின் செல்வம்போல நின்று விளங்குவது; இனிய பழங்கள் காலமல்லாக் காலத்திலும் சீலமுடைய மங்கையர்தம் உதடுகள் போலப் பழுத் திருக்கப் பெறுவது. அதனைக் கானுங்கள்]

என்ற போதும் சுக்கிரீவன் தன் மனத்தின் வனப்பினைக் காட்டுகின்றன். பின்னர்,

அரான்திக னுலகளாந்த வரியதிக  
னென்றுரைக்கு மறிவி லோர்க்குப்  
பரகதிசென் நடைவரிய பரிசேபோற்  
புகலரிய பண்பிற் றுமால்  
சுரந்தியி னயலதுவான் ஞேய்க்குடுமிச்  
சுடர்த்தொகைய தொழுதோர்க் கெல்லாம்  
வரன்திகங் தருந்தகைய வருந்ததியா  
நெடுமலையை வணங்கி யப்பால்

[சிவபிரானே உயர்ந்தவென்றும் உலகையளந்த திருமாலே உயர்ந்தவென்றும் வாதாடுகின்ற மூடர்களுக்குப் பரகதியைச் சென்ற சேர்வது இயலாதது ஆவதுபோல், அடைவதற்கு அரியதாகிய ஆகாயகங்கையின் அருகிலுள்ளதும், ஆகாயத்தை அளாவிய சிகரங்களில் குரியசங்திரர்கள் தங்கப்பெறுவதும், தன்னை வணங்கியவர்களுக்குச் சிறந்த வரங்களைத் தரவல்ல தன்மையுடையதும் ஆகிய அருக்தி யென்னும் பெரிய மலையை வணங்கி, அப்பால்] செல்லும்படி சொல்லும்போது அரி அரவாதத்தின் அறிவிலாமையை விளக்கி நினைத்தவன் மனது மிக்க தெளிந்ததா பிருத்தல்வேண்டும். இம்மாபெரும் நூவின் துவக்கத்திலேயே,

நீற னின்த கடவுணி நத்தவான்  
ஆற னின்துசென் றர்கவி மேய்ந்தகிற்  
சேற னின்தமு லைத்திரு மங்கைதன்  
வீற னின்தவன் மேனியின் மீண்டவே.

என்னத் திருமாலும் சிவபிரானும் ஒருவரே யாகுந் தன்மையை உற்றுரைத்த கம்பர்பெருமான், அவ்வுண்மையை உணராமல் வழக்கிற்கிழுக்கும் கீழ்மையை இங்குச் சுக்கிரீவன் வாய்க்காண்டு பழிக்கின்ற ரென்பதில் ஜையில்லை. எனின், “சிவபிரானே மேலானவனுக் கிருந்தும் அது வனாராமல் திருமாலே மேலானவன் என்று உரைக்கும் அறிவிலோர்” எனச் சைவப்பற்றின் வேகத்தாலும், அல்லது “திருமாலே மேலானவனுக் கிருந்தும் அது வனாராமல் சிவபிரான் மேலானவனே அல்வது திருமால்தான் மேலானவனே என்று தெளியாமற் கேட்கின்ற அறிவிலோர்” என்று வைணவத்தொடர்பின் ஊக்கத்தாலும் பொருள்காணப் புகுவது பொருந்தாமையோடு கம்பர்பிரானையும் அவர்தம் மெய்யுணர்வினின்று கடத்தி விட்டதாகும். எனினும், சுக்கிரீவன் கூற்றே யிதுவாதவின் அதன் பொறுப்பைக் கவியின்மீது சமத்தவே ண்டா எனப் பகர்ந்து வாதத்திற் கிடமான பொருளையே இவ்வடிக்குச் சாதிக்கமுயல்வதும் அழகன்று. என்னில், இக்குறையை இப்பொருள் இவ்வடிக்குச் செம்பொருளாகாது. மற்று, சுக்கிரீவன் தன் மனத்தில் எதுகருதி யியம்பினாலே எங்கனம் யாம் அறிகோம் என்னுஞ் சொல் ஒருவாறு ஏற்படுத்தேயாயினும், அரனே அல்லது அரியே உயர்ந்தோன் என்னும் பொருள் குறித்தனான்யின், அதனைக் குறித்த மகிழ்வோர், அப்பொருள் குருக்கு மதியால் குறித்த பொருளே என்பதையும் மற்றலாகாது. இன்னதனை மறவாதார், இவ்வடியைத் தம் மேற்கோளாகக் கொள்ள வெள்குவார் தின்னம்.

## நம்மாழ்வார் வைபவம்

### திருவாய்மொழி

7-ம் பத்து 10-ம் தசகம்.

[415-வது பக்கத் தொடர்ச்சி]

6-ம் பாக்ரம்.

ஒன்றும் நில்லாகெடும் முற்றவும் தீவினை

உள்ளித்தொழுமின் தொண்டு

ரன்று அங்கமர்வென் றருப்பினி நக்கையனி

நெடுந்தோள் புணர்ந்தா

என்று மெப்போது மென்னஞ்சம்

துதிப்பவள்ள மிருக்கின்றமிரா

னின்றவணி திருவாறன் விளையென்று

நீள்கர மதுவே.

உரை:—உள்ளித் தொழுமின் தொண்டு—எம் பெருமானுக்குத் தொண்டு செய்ய இச்சையுள்ளவர்களே! உள்ளி—மனஸால் உள்ளபடி யதுபவித்துத்

தொழுமின்-அவனைவணக்குங்கோள், தீவினை-முன்பு இயற்றிய தீவினைகளின் கொடியபயன்கள், ஒன்றும் நில்லா-கொஞ்சங்கடநலிவு செய்யமாட்டா-அன்று பூர்வகாலத்திலே, அமர்வென்று - பலாத்காரமாய்த் தன்வசப்படுத்திக் கொண்டு மணங்துகொள்ள வேண்டுமென்று வந்த சிசபாலாதிகளை யுத்தத்தில் அடித்துத் துறத்தி, நங்கை - மங்களாகரமன, உருப்பினி-உருக்குமணிப் பிராட்டியாரை, அணி நெடுந்தோள் - அழகானதோள்களை அணைந்து மணங்தவன், என்றும் எப்போதும் - எங்காளும் ஒரு ஈதணம்கூட இடையீடின்றி, துதிப்ப-யான் துதிசெய்ய, உள்ளே இருக்கின்ற பிரான் - எனது உள்ளத்தில் ஸ்திரவாசம் செய்யும் எம்பெருமான் இருப்பிடம் - திருவாறன் விளையென்று சொல்லப்பட்ட, நீள் - எம்பெருமா அுறையுமிடமென்று கீர்த்திபெற்ற, நகரம் - (வைகுந்த மல்ல) திருவாறன் விளையே அமையுமென்று கருத்து.

## 7-ம் பாக்ரம்

நீணகர மதுவே மலர்ச்சோலைகள்  
குழ்திரு வாறன்விளை  
நீணகரத் துறைகின்ற பிரானெமால்  
கண்ணன் விண்ணவர்கோன்  
வாண புரம்புக்கு முக்கட் பிரானைத்  
தொலைய வெம்போர்கள் செய்து  
வாணைன யாபிரக் தோடுணித்தான்  
சரணன்றி மற்றென் நிலமே.

உரை:—நீள் நகரமதுவே - வைகுண்ட நாடே, எது வென்றால், பூக்கள் மலர்ந்து அடர்ந்து விளங்கும் சோலைகள் குழ்திரு வாறன்விளையே- அந்தப் பெருமை பெற்ற நகரத்து ஸ்திரவாஸம் பண்ணுபவனே நெடுமால் - பக்தர்களிடத்தில் நிரம்ப பீரிசெய்ப்பவனை திருமாலே - அவனே முன்பு ஆக்ரிதர் நிமித்தமாக ஸ்ரீகிருஷ்ணனுக் அவதரித்தவன்; விண்ணவர்கோன் - வானத்து நித்திய ஸ்வரிகருக்கு ஸிர்வாஹகள், வாணபுரம்புக்கு - வாணுஸூரன் கோட்டைக்குள் சென்று, முக்கண்பிரானை-வாணன் தன்னிடம் செய்த கடுந்தவப் பயனாக அவனுக் குதவிபுரிவதன் நிமித்தம் அவனுடன்கலந்து சண்டைசெய்த முக்கண் பிரபுவை, தொலைய - இவ்வளவு செய்த போரே போதுமென்று விலகிப் போகும்படி, போர்கள் - துணைநிற சேனைப்பதிகளுடன் பற்பல யுத்தங்களை யும்செய்து, பிறகு வாணனுபிராந்தோள் துணைத்தான்-வாணசரன் ஆயிரம் தோள்களையும் மறுத்துக் கொன்ற வானு கிருஷ்ணபகவான், சரண் - அடைக்கலமே தவிர்த் தமக்கு யாதுமே பற்றக்கோடு இல்லை என்கின்றார்.

## 8-ம் பாக்ரம்.

அன்றிமற் றென்றிலம் நின்சரணே  
யென்றகலிரும் பொய்கையின்  
நின்றுதன் நீள்கழு லேத்திய யானையின்  
நெஞ்சிடர் தீர்த்தப்ரான்

சென்றங்கினி துறைகின்ற செழும்  
பொழில்குழ் திருவாறன்விளை  
யொன்றி வலஞ்செய்ய வொன்றுமோ  
தீவினை யுள்ளத்தின் சார்வல்லவே.

அவதாரிகை.—இங்கு ஆழ்வார் செப்பவந்தது:— முதலையின் வாயில் நின்றும் கஜேந்திராழ்வான் விடுபட்டதை மாத்திரமல்ல, கஜேந்திரன் “ஆதிமூலமே” என்று உண்மையின் ஞானத்துடலும் பரம விசவாஸத்துடலும் பகவானிடத்தில் சரணமடைந்தபடி யால்அவருக்கு மோக்கமே அளித்தாகப் புராணம். இப்பிரகரணத்தில் பகவானிடத்தில் ஆழங்க பக்தி பாபம் தொலைவுதுவே பிரபோஜனமாக அருளிச் செய்வதால் இம்மஹான் திருவள்ளத்திலும் கஜேந்திரன் பிடிப்பெற்று நென்றே ஆகிறது.

உரை:—“சரணம் புகுந்தால் நம் அபேக்ஷையை முடித்துத் தருமோ வென்னப் பரமபதம் கிட்ட இச்சையுடையவனுய்ச் சரணத்தனை கஜேந்திர ஆழ்வாலுடைய பாபங்களை எல்லாம் போக்கி அவனை ரக்ஷித்தருளின சரணகத வசியனல்லவோ திருவரான்விளையி சிருப்பவன், அவன் நம் அபேக்ஷிதம் செய்தருளும். ஆகையால்வாரீர் ஜனங்களே! உங்களுடைய சமஸ்த துக்கங்களும் போகும்படி திருவாறன்விளையைப் போய் அதுபவியுங்கோள்” என்கிறார்-ஆருபிரப்படி.

## 9-ம் பாக்ரம்.

தீவினை யுள்ளத்தின் சார்வல்லவாகித்  
தெளிவிசம் பேறலுற்று  
நவியுள்ளும் உள்ளத்துள்ளு மமைந்த  
தொழிலியுள்ளும் நவின்று  
யாவரும் வந்து வணங்கும் பொழில்  
திருவாறன் விளையதனை  
மேவி வலஞ்செய்து கைதொழுக்  
கூடுங்கொ வென்றுமென் சிந்தனையே.

பதக் தூறிப்புக்கள்:—கின்தை-எண்ணமடுதல், சிந்தனை - பலகாலும் சிந்தித்தல், நவிலுகை - அடிக்கடி பரிச்சியம் செய்தல், மந்திரம்போல் ஜபித்தல்.

போழிப்புரை:—“திருவாறன்விளையோ கதி, திருநாடு அன்றே வென்றால், எல்லாப் பாவமான விபவங்களும் விட்டுத் தெளிவிசம்பு ஏற்றற்றால் அப்படிக்கு அங்கு ஏகுமவர்களும் இதையே பெற்று மனைவாக்கு காயங்களால் அதுபவிப்பார். திருநாட்டுள்ளாருக்கும் இதுவே உகப்பான விடம். என்னெஞ்சு திருவாறன்விளைக்கே சென்று வலஞ்செய்து கைதொழுக்குமோ வென்று எல்லாக் காலமும் சிந்தித்து ஆசைப்பட்டுக் கிடக்குமென்கிறார்.

## 10-ம் பாக்ரம்

சிந்தை மற்றென்றின்திறத்த தல்லாத்  
தன்மை தேவபிரான் நியும்  
சிந்தையினுற் செய்வ தான்றியாதன  
மாயங்க ஜொன் நுமில்லை

## வில்லிபாரதம்

[388-வது பக்கத் தொடர்ச்சி]

விராடன்.

**திட்டத்துய்மன்,** சாத்தகி, யாகசேனன் முதலிய அற்பரையும், துச்சாதனைப்போன்ற புல்ல ரையும் கண்டபின், நல்லோன் ஒருவனது இனிய பண்புகளை ஆராய்வோம். வீடுமன் தருமன் முதலா ஞேரைப்போல் மனத்தின்மையால் பெருமைபடை த்தவன் விராடன் அல்லனென்பது உண்மையாகவே யிருக்கலாம். ஆனால் நற்காரியங்களில் ஈடுபாடும், தியா கழும், மாரூத இனிமையும், ஒரு மனிதனுக்குப் பெருமையளிக்கப் போதுமெனின், விராடனை யாவர் அும் சிறந்தோன்க எண்ணுவதற்கிடமுண்டு. மேலும் நேர்மைமிக்க இவனது மனம் பிறர்செய்த நன்மை களையே பெரிதாக்கொள்ளும் இனிமையும் அருமை யும் வாய்ந்ததாகும். வீமன் மற்போர்ப்பிரிந்து அரசனவையின் மானம் காத்தும், நிரைவர்ந்தபோது பகைவரிடமிருந்து அரசனைச் சிறைமீட்டும், பாண்டவர் இவனுக்கு ஆற்றிய இருவகை யுதவிகளுக்குக் கைம்மாரூக இவன் செய்த உதவிகள் மிகப்பலவாம் மேலும் சீசகனைத் துணைவரோடு கொலைசெய்த பலா யனைச் சிறிதேனும் நலியாது தன்னரண்மணையிலே வைத்துக்கொண்டது, பிறரிடத்துக் குற்றம் கானுது குணமே கொள்ளும் இவனது பெருநோக்கைப் புலப்படுத்தும். அஃதல்லாமலும், சிவேதன் என்னும் பெரிய வீரகாலை யிருப்ப, உத்தரகுமாரன் என்னும் இளையவன்மீது பரிவு வைத்திருந்தது, இவனது எளிய மனிதத்தன்மையைப் புலப்படுத்தி, இவனைப் பின்னும் நமக்கு அருமையனுக்குக்கிறது. அம்மகன் மே விருந்த பாசத்தினால் அவன் தருமணையும் ஒரு தரம் பகடையினால் இரத்தம் சொட்டும்படி அடித்தான். ஆனால் அடித்த மறுகணமே இளகிவருந்திய அவனது மென்மையைப் பார்ப்பின், அவன், எத்து ஜீன எளிமையிக்க ஏற்குணம் பொருந்திய கூஷ்ட்திரிய வன்மமில்லாத இனிமைக்கவோர் ஏற்புருடன் என்பது தெரியும். அத்தகையோனுக்கு ஓர் துன்பம் நேர்வதெனின் அதனினும் சோகமிக்கதோர் சம்பவம் காணமுடியாதல்லவா? மனத்தின்மை மிக்கலாக கண்ணனுக்கோ வீடுமேனுக்கோ நிகழும் துன்பங்கள் அத் துணைத் துன்பங்களாகமாட்டா. ஆனால் விராடனுக்கோ அவர்களைப்போல் கடுமையை நாடி ஏற்றுக்கொள்ளும் தின்னெண்சும் கிடையாது; ஆதலின் துன்பம் நேர்ந்தபோது உலகில் வாழும் பல நல்லுயிர்கள் அத்துன்பத்தை ஏற்றுக்கொள்வதைப்போலவே, அவனும் ஏற்றுக்கொண்டான். ஆனால் அவ்வளவு துன்பங்கள் ஸினும் அவனது மனம் இனிமையோ மாறியதில்லை யென்றால், அச் செம்மலுக்குப் பெருகாத கண்ணீர் வேறு யாருக்காகப் பெருகும்? முதனுட்போரில் எடுத்த எடுப்பில் தனது அருமங்கள் உத்தரகுமா

ரன் படவும், சற்றுநேரத்திற்கெல்லாம், பராக்கிரம காலையாய் வீடுமணையும் புறங்கண்டு சேனைநாதனாக நின்ற சிவேதனும் மாய்ந்தபோது, தருமன் முன் பாக அவன்கூறிய உரைகள், சூரியகுலத்தோன்றலா கிய அவனது குலப்பெருந்தன்மைக்குப் பொருந்து வதோடு, கரவென்பதில்லாத அவனது குழுவித்துயம் மையையும் எத்தகைய துயரினாலும் இனிமைமாறுத அவன் நெஞ்சின் பெருமையையும் விளக்கும்.

உன்னுயிர்போல் நீவளர்த்த உத்தரன்தன்

உயிருமுருத் தெழும்சி வேதன்

தன்னுயிரும் பேரரசர் தாமிருந்து

கொண்டாடச் சமரி ஸீந்தார்

என்னுயிரும் நினதன்றி யாரதினிச்

சதுர்முகத்தோன் ஈன்ற பாரின்

மன்னுயிருக் குயிரனையாய் எனவுரைத்தான்

வளமலிசீர் மச்சர் கோமான்.

ஒன்பதாம் நாள்வரையில் இவனது துக்கத்துக்குத் தேற்றுமொழிகள் சொல்ல இவனது தம்பி சதானி கன் இருந்தான். ஆனால் அற்றைநா ஸிறதியில், உற்றுச் சமரில் சரந்தொடுத்த

உரவோன் தன்னை யுடலோடும்

அற்றுச் சென்னி வேறுகி

வீழுத் துணித்தே யம்பொன்றுல்

செற்றுக் கங்கை மகனிற்ப

என்றபடி அவனும் இறந்தொழிந்தான். ஆனால் அந்கல்லோனுக்கு அத்துயரங்கள் போதாபோலும். பதி ன்மூன்றும்காள் தன் மகளையும் வைதவ்யம் கண்டான். கண்டதும் துயரமெல்லாம் முற்றின். காண வேண்டிய துயரமெல்லாம் கண்டபின் இனியென்ன துயரம்! பதினுண்காம் நாள் நள்ளிரவிலும் நடந்த பெரும் போரினிறுதியில், கடோற்கசன் பட்டதைப் பற்றி ஐவர்துயரும் து ஒருபால்லின்றபோதுவேனேர் களத்தில், அருகிவிருந்து சோகங்கர்வதற்கும் ஒரு வரில்லாமல் கேட்பாரின்றினிற் விராடனது சோர்த உள்ளத்தைத் துரோணனது நெடுவாளியொன்று கண்டு துயரம் முற்றியதோ என்று தடவி அவனது உயிருடன் அப்பாற்போயிற்று. அச்சமயத்தில் யாக சேனன் ஒருபக்கத்தில் கொலையண்டு நிற்கவும், அவனது மகன் திட்டத்துய்மன்,

பொருமுனையில் எந்தையாவி கவர்வோய்க்

இனிநாளைச்

செறமுனையில் மன்னர்காண நின்மகன்முன்

வீழுத்துவனே

என்று துரோணைப் பார்த்துக் கூறிய ‘அழுவதா சிரிப்பதா’ என்ற சொல்லமுடியாத வஞ்சின மொழி கள் அப் பேயாடுகளத்தில் ஒவித்துநின்றன.

# ஓத்தெல்லோ

[Shakespeare's—"Othello"]

[406-வது பக்கத்தொடர்ச்சி]

அங்கம் 3. களம் 2.

இடம்:—அரண்மனையிலுள்ள ஓர் அறை.

ஒத்தெல்லோவும் இயாகோவும், சில மேன்மக்களும் வருகின்றனர்.

ஒத்தெல்லோ:—இக்கடிதந்களை, இயாகோ, மாலு மியினிடம் கொடு; அவனுல் என் கடமையை வென்ட சபைக்குச் செய்: <sup>1</sup> அதன் பின், நான் வேலையின்மேல் உலவிக்கொண்டிருப்பேன்; <sup>2</sup> அங்கு என் விடம் வா.

இயாகோ:—நன்று, நல்ல வென் தலைவ; அன்னது செய்குவேன்.

ஒத்:—இந்தக் கொத்தளம், மேன்மக்காள்,—நாம் அதனைப் பார்ப்போமோ? <sup>3</sup>

மேன்மக்கள்:—பிரபுவின் பக்கல் யாம் காத்திருக்கின்றோம். <sup>4</sup>

[போகின்றனர்]

அங்கம் 3. களம் 3.

இடம்:—அரண்மனையைச் சார்ந்த நந்தவனம்.

டெஸ்டிமோனுவும், காஸ்வி யோவும்,  
எமிசியாவும் வருகின்றனர்.

டெஸ்டி:—நல்காஸ்வியோ, நின்பொருட்டோன் என் திறமையைத்தையும் செய்வேன் <sup>1</sup> என்ன நிச்சயமா யிரு.

எலிமிலியா:—நல்ல அம்மா, செய்க. காரணம் தன் நேதே யென்ன என் கணவனை இது வருத்துகின்ற தென்று நான் உறுதியாய்க் கூறுவேன். <sup>2</sup>

டெஸ்டி:—ஆ, உத்தமமான ஒருவன் அவன் <sup>3</sup>—நீயும் என் தலைவனும், நீவீர் இருந்ததுபோல் நட்பி னர்களா யமைப்பேனே யல்லாமல், காஸ்வியோ, நீ ஜெயமடைய வேண்டா. <sup>4</sup>

காஸ்வியோ:—வண்மைமிகு வனிதாய், மைக்கீல் காஸ்வியோவிற்கு நேர்வது எதுவானாலும், அவன் நின் உண்மை ஊழியனேயன்றி வேறு யாதும் ஒரு போதும் ஆகமாட்டான். <sup>5</sup>

டெஸ்டி:—அதனை அறிவேன் நான்: நினக்கு வந்தனம். என் தலைவன்பால் அன்புடையை நீ; கெடுக் காலமாய் அவனை நீ யறிவாய். பிரிவினில் அவன் உசிதமான தூரத்திற்கும் அப்பால் விலகிநிற்கமாட்டா னென்பதை நன்கூ நீ நிச்சயம் செய்துகொள். <sup>6</sup>

காஸ்:—ஆம், ஆயினும், பெருமாட்டி, அவ்வுபாயம் அதிக காலமாவது நீட்டிக்கலாம், அல்லது, நுட்பமான மிகார்த்த உணவினையாவது உட்கொள்ளலாம், அல்லது சந்தர்ப்பத்தையும் கடந்து தன்னையே பெருக்கிக்கொள்ளவாவது கொள்ளலாம்; அதனால், நானும் இல்லாமல் எனது இடமும் நிறைந்து விடவே, எனது அன்பையும் ஊழியத்தையும் என் தலைவன் மறந்துவிடுவான். <sup>7</sup>

துறிப்பு:—இக்களம் மிகச் சிறியது. ஒத்தெல்லோவின் மனம் மாறுபட்டு உடைவதன் மூன்னே அவன் எவ்வளவு கருத்துடன் தான் செய்ய வேண்டிய காரியங்களைக் கவனித்தான் என்பதையும், மற்றவர்களிடத்தில் எவ்வளவு வினயமுடன் கட்டுத்தொண்டான், என்பதையும் ஏதுதுக்காட்டுவதற்கு இங்கூ சிறு களம் மிகவும் உதவியாயிருக்கின்றது.

(1) தான்வங்கடப்பவின் மாலுமியின்மூலமாக, ஸென்ட் சபையினர்க்குச் சிலகடிதங்களைக் கொடுத்தனுப்புவதோடு தன் வணக்கத்தையும் அவர்களுக்குத் தெரிவிக்கும்படி சொல்கின்றன.

(2) வேலை, என்பது இங்கு, காவலிற்காகக் கட்டப்படுகின்ற கொத்தளமங்களின் கட்டிட வேலை, கட்டப்பட்டு வருகின்ற கொத்தள வேலைகளை நான் சுற்றிப்பார்த்துக் கொண்டிருக்கின்றேன், அங்கு வா - என்பது பொருள்.

(3) கொத்தளங்களைப் பார்க்கவிடப் போவோம், வாருங்கள் - என்பது பொருள்.

(4) உன் சித்தத்தின்படி செய்யக் காத்திருக்கின்றோம் - என்பது பொருள்.

துறிப்பு:—மூன்றாம் அங்கம் முதற்களத்தின் முடிவில் கண்டபடி, எமிலியா காஸ்வியோவை அழைத்துக்கொண்ட டெஸ்டிமோனுவடன் சந்திக்கும்படி செய்திருக்கின்றனர். காஸ்வியோ தன்னுடைய குறையைத் தெரிவிக்கக்கேட்டு அவன்பால் இரக்கங்கொண்ட டெஸ்டிமோனு, அவன் பொருட்டு ஒத்தெல்லோவினிடம் மன்றாடி மீண்டும் அவனை வேலையில் அமர்த்திவைக்க முயல்வதாக வாக்களிக்கின்றனர் - இதனுடன் இக்களம் ஆரம்பமாகின்றது.

(1) திறமையைனத்தையும் செய்வேன் - என் திறமையைனத்தையும் செலுத்தி வேண்டியவெல்லாம்செய்வேன் - என்பது பொருள்.

(2) காஸ்வியோவின்மீது ஒத்தெல்லோ கோபங்கொள் வதற்குத் தானே காரணமாயிருந்தான் போல என்கணவு ணகிய இயாகோ வருக்குகின்றனர் - என்பது பொருள். ஆகையால், இவ்விஷயத்தில் நீ முயன்றகாஸ்வியோவை மீண்டும் வேலையில் அமர்த்துவாயானால் இயாகோவும் நன்றிபாராட்டுவான் - என்னுங்குறிப்பு இதனில்துடங்கி யிருக்கின்றது.

(3) இது இயாகோவைக் குறித்துக் கொண்ணது. உண்மையாளன் என்றும் உத்தமனென்றும் இயாகோவைப் பாராட்டாதவர் இல்லை.

(4) நீகள் இருவரும் இதன்மூன் இருந்ததுபோல் மீண்டும் நட்பினர்களாகும்படி செய்வேனே யல்லாமல், சும்மாவிருந்துவிடமாட்டேன், இதனீர் நிச்சயமாக வைத்துக்கொள் - என்பது பொருள்.

(5) கட்டுரைச் சுவையின் பொருட்டு, காஸ்வியோ தன் ஜையே இங்குப்படர்க்கையில் பேசிக்கொள்கின்றனர். என் பொருட்டு நீ செய்யும் முயற்சி பயன்பட்டாலும் பயன்படாவிட்டாலும், உனக்கு நான் என்றும் கடமை பூண்ட ஊழியனியிருப்பேன் - என்று உபசாரம் கூறுகின்றனர்.

(6) இச்சம்பாம் நேர்க்கதிப்பு, உன்னின்ற எவ்வளவு தூரம் விலகி சிற்பதுபோல் ஊரார் கண்களின்மூன் தோன்றுவது உசிதமோ, அதனிலும் அதிகம் விலகாமல்

**டெஸ்ட்:**—அந்த ஜூங்கொள்ளாதே; இங்கு எமிவி மாவின் முன்னிலையில், உன் இடத்தைப்பற்றி நான் உறுதி கூறுகின்றேன்.<sup>8</sup> நிச்சயமாக நினைத்துக்கொள்; ஓர் நட்பினை நான் பிரதிக்கினை செய்துவிட்டால் கடைசி நிபந்தனைவரையில் நான்தனை நிறைவேற்றுவேன். ஒருபொழுதும் என்தலைவன் கண்ணுறங்க விடமாட்டேன்; வழிப்பட்டு வணங்கும் வரையில் அவனைவிழிக்கவைத்திருப்பேன்; அவன் பொறுமையிழக்கும் வரையி வாவனுடன் பேசுவேன்;<sup>9</sup> அவன் படுக்கை ஒரு பள்ளிக்கூடம்போல் தோன்றும்<sup>10</sup>, உண்ணுமிடமும் உற்றதை உரைக்குமிடமாகும்<sup>11</sup>; அவன் செய்யும் ஒவ்வொன்றினேடும் காஸ்வியோவின் வேண்டுகோலைக் கலந்துகிடுவேன். ஆதலால், காஸ்வியோ களிப்போ டிரு; ஏனெனில், உன் பொருட்டு மன்றுடுகின் றவள் உன் வழக்கைக் கைவிட்டுக் கொடுப்பதனினும் சாகவாயினும் சாவாள்.

[ஒத்தெல்லோவும் இயாகோவும் தூரத்தில் வருகின்றனர்].

**எமி:**—பெருமாட்டி, இதோ என் தலைவன் வருகின்றன்.

**காஸ்:**—பெருமாட்டி, நான் விடைபெற்றுக் கொள்கின்றேன்.

**டெஸ்ட்:**—ஏன், இரு, நான் பேசுவதைக் கேள்.

**காஸ்:**—பெருமாட்டியே இப்பொழுதில்லை. மிகவும் அமைதியிழுந்து என்னுடைய காரியத்திற்கு நான் தகுதியற்றவனு பிருக்கின்றேன்.

**டெஸ்ட்:**—நல்லது, உசிதம்போற் செய்.

[காஸ்வியோ போகின்றன]

**இயா:**—ஹா! நான் விரும்பவில்லை அதனை.

**ஒத்:**—என்ன சொல்கின்றாய் நீ?

**இயா:**—ஒன்றமில்லை, என் தலைவ: அல்லது ஒருகால் — என்னவென்று தெரியவில்லை எனக்கு<sup>12</sup>.

**ஒத்:**—அது காஸ்வியோ அன்றே, என் மனைவியினின்று பிரிந்தது?

**இயா:**—காஸ்வியோவா, என் தலைவ? இல்லை, நிச்சயம், நீ வருவது கண்டு, இப்படிக் குற்றவாளி போல் அவன் கரந்து செல்வாளென்ன என்னுல் நினைக்க இயலவில்லை.

**ஒத்:**—அவன் தான் அதுவென்றே நம்புகின்றேன் நான்.

**டெஸ்ட்:**—என்னவோ இப்பொழுது, என் தலைவா<sup>13</sup>? சூறையிரந்து நிற்போன் ஒருவனுடன் நான் இங்குப் பேசிக்கொண்டிருந்தேன், சின் மன வேறு பாட்டில் மெலிகின்ற ஒருவன்<sup>14</sup>.

**ஒத்:**—யாரது நீ குறிப்பது?

**டெஸ்ட்:**—ஏன், நினது அடுத்த அதிகாரி காஸ்வியோ. நல்லவென் தலைவா, நின்னை வயப்படுத்த ஏதே அம் வனப்பாதல் வன்மையாதல் யான் உடேயேனு யின், இவ்வேளை அவன் சமாதானத்தை அங்கீகரித்துக்கொள்<sup>15</sup>. ஏனெனில், உண்மையாகவே உன்னை நேசிக்கின்ற ஒருவன் அவன் அல்லனுயின், அறிவி னாலின்றி அறியாமையிற்றுனே பிழை யிழைக்கு மொருவ ஸ்ஸனுயின், மெய்யுடைய முகத்தைத் தேர்ந்தறிய நான் வல்லேனல்லேன்<sup>16</sup>. வேண்டுக்

இருக்கும்படி நான் உங்களிருவரையும் சேர்த்துக்கொக்கின் ரேன் - என்பது பொருள்.

(7) உன்னுடன் முன்போல் மிகக்கெருங்கிப் பழகாமல் ஓரளவு விலகியிருப்பவன்போல் தோன்றுவதே உசிதமும் உபாயமும் ஆவதால், ஒத்தெல்லோ அவ்வளவே உன் நட்பிற்கு அயலாகத்தோன்றுவான், என்ற டெஸ்டிமோனு கூறியதைக்கேட்ட காஸ்வியோ, ‘அவ்வுபாயமே அபாயமாய் முடிந்துவிட்டால் என்ன செய்வது’ என்று அஞ்சின்றேன்.

உபாயம்.....நீட்டிக்கலாம்—உபாயங்கருதி ஆரம்பித்த அப்பிரிவு கெடுக்காலும் நீட்டித்தாலும்,

யாயம்.....உட்காள்ளாம் - பிரிவதீர்த்து நட்புவளர்வதற்கு வேண்டியவைகளைச் செய்துகொள்ளாவிட்டாலும், உணவு - இங்கு நட்பினை உறுதி செய்யும் தொடர்பு. நுட்பமான - நுணுக்கிருநுகிக் குற்றங்கானும் தன்மையையுடைய. நீர்த்த - வலிமை யற்று கெடுத்து போன.

உபாயம்.....பெருக்கிக் கொள்ளாம் - உபாயம் உபாயம் என்று மேன்மேலும் பிரிந்து விலகுவதற்குரிய சந்தர்ப்பங்களே கேருமானுலும்.

நானும்.....மறந்து விடுவான் - நானும் அயலில் இல்லாமல், நான் இழந்த அந்த அடுத்த அதிகாரப் பதவியை வேரேருவனுக்கும் கொடுத்து விடுவானாலுல், பிறகு அவன் என்னை அடியுடன் மறந்துவிடலாமே.

(8) உன் இடத்தை நான் உனக்கு மீண்டும் பெற்றுத் தருவேன் என்று நான் எமிலியா சாக்ஷியாக வாக்களிக் கின்றேன்—என்பது பொருள்.

(9) ஒத்தெல்லோவை உறங்கவேணும் வே ரெ றுன் று செய்யவேணும் விடாமல் ஓயாது உன் பொருட்டுப் பரிந்து பேசிப்பேசி அவன் தன் பொறுமையை இழுந்து என் வேண்டுகோளிற்கு இணங்கும்படி செய்வேன் - என்பது பொருள்.

(10) அவன் படுக்கையி லமர்ந்த காலத்திலும் இவ்வொரு பாடத்தையே படித்துப் படித்துக் கற்பிப்பேன் - என்பது பொருள்.

(11) உணவுஞ்ச உட்கார்ந்தால், அப்பொழுதும் அவனிடம் இதனையே பேசி, அவன் உன்னை வேலையினின்று தள்ளியது தவறேயென்று ஒப்புக்கொள்ளும்படி செய்வேன் - என்பது பொருள்.

(12) ஒத்தெல்லோ தன் மனைவியின் மீது சந்தேகங்கொள்ளும்படி செய்வதற்கு இயாகோ துவக்கும் வகை இது. தான் என்னுவகைத்துச் சொல்லவிரும்பாதவன்போல் பாவைனெசய்து ஒத்தெல்லோவின் மனதை இயாகோ இவ்வண்ணம் குழப்பிவிடுகின்றன்.

(13) ஒத்தெல்லோவின் மனக் குழப்பத்தை அவன் முகத்தில் கண்ட டெஸ்டிமோனு சிறிது வியப்புடன் இன்னனம் கேட்கின்றன்.

(14) உன்னுடைய அன்பை இழுந்தமையால் வருக்கிச் சோர்கின்ற காஸ்வியோதன் குறையைத்தீர்க்கும்படி இப்பொழுது என்னுடன் மன்றுடிக்கொண்டிருந்தான்- என்பது பொருள்.

(15) உன்னை வயப்படுத்தக் கூடிய அழகேனும் வல்லமையேனும் எனக்கிருப்பது உண்மையாயின், இப்பொழுது அவன் உன்னுடன் சமாதானமாக வேண்டுமென்பதை கீ இப்பொழுதே கீ ஏற்றுக்கொள்ளவேண்டும்-என்பது பொருள்.

(16) உள்ளத்தின் திலையை முகமே காட்டும். காஸ்வியோவின் முகத்தினிறு, அவன் உன்பால் உண்மையேழையைவென்பதையும், அவன் இழைத்த பிழை அறியாமையால் கேர்க்கதென்பதையும் நான் உணர்கின்றேன். இது தவறையின், முகத்தினிறு அகத்தின் தன்மையை அறியாமாட்டாதவன் என்று என்னை மதித்துவிட-

கொள்கின்றேன். அவனை மீண்டும் அழைத்துக் கொள்.

ஒத்து—இவ்விடமிட்ட டிப்பொழுது சென்றுகொண்டு அவன்?

டேஸ் :—ஆம், உண்மை; தன்னைடு வருந்தும்படி தன் துன்பத்தின் ஒருபகுதி என்னைடு விட்டுச் செல்லுமவளவு தாழ்மைப்பட்டுடோ. நல்ல வென் அன்பே, அவனை மீண்டும் அழை<sup>18</sup>.

ஒத்து—இப்பொழுதில்லை, இனிய டெஸ்டிமோனு; மற்றொரு சமயம்.

என்பது பொருள். (எனிலும், இயாகோவையும் மிக உத்தமன் என்று மதிப்பொருளும் இவனே, என்பதை மற்றத்தாகாது).

(17) அவ்வளவு தாழ்மைப்பட்டு அகன்றுன் - என்று முடித்துக் கொள்க. தாழ்மையுடன் அவன் சென்ற நிலையைக் காண நானும் அவனைவு துன்பமுடையவளாக இருக்கின்றேன் - என்பது பொருள்.

(18) மீண்டும் அழை என்பது, அவனுடைய உத்தியோகத்தை மீண்டும் அவனுக்குக்கொடு என்னும் பொருளுடையது.

## கலித்தாகை

[404-வது பக்கத் தொடர்ச்சி]

மருதக்கலி - 8

பரத்தையிற் பிரிந்து வந்து குற்றமற்றவன் போல நின்று தன்னைத் தேற்றவரும் தலைவனை நோக்கித் தலைவி, “பெரியீர், நம் பரத்தையை யாம் காணும் நிலைமையில் இருத்தவின் எமக்கு ஒன்றும் உரையாது தும்பரத்தையர் க்கு உரைப்பீராக” எனக் கூறியதைக் கூறுவது இச் செய்யுள்.

அகன்றுறை யணிபெறப் புதலோடு தாழ்ந்த பகன்றைப்பூ வறநீண்ட பாசடைத் தாமரை கண்பொர வொளிவிட்ட வெள்ளிய வள்ளாத்தாற் றன்கமழ் நறுந்தேற அண்பவன் முகம்போல வண்பினி தலைவிடேம் வயலனி நல்லூர் நோதக்கா யென்னின்னை நெந்தீவா ரில்வழி<sup>19</sup> தீதிலேன் யானெனத் தேற்றிய வருதிமன் கெஞ்சித்தொடி யினையவர் ரிடைமுலைத் தாதுசோர்க் கிதமுங்வனப் பிழந்தனின் கண்ணிவங் துரையாக்கால் கனற்றிக் கெய்வது கடிந்தீவா ரில்வழி மனத்திற்கீலனை மயக்கிய வருதிமன் னல்மர துண்கண்ணூ ராய்கோதை குழைத்தனின் மலர்மார்பின்மறுப்பட்ட சாந்தம்வந்துரையாக்கால் என்னை கெய்யினு முரைத்தீவா ரில்வழி முன்னடிப் பணிக்கெட்டமை யுணர்த்திய வருதிமன் னிரைதொடி நல்லவர் துணங்கையுட்டலைக்கொள்ளக் கரையிடைக் கிழிந்தனின் காழுகம்வந் துரையாக்கால் எனவாங்கு

மண்டுகி ராரா மலிகடல் போதுவின் றண்டாப் பரத்தை தலைக்கொள்ள நாளும் புலத்தகைப் பெண்டிரைத் தேற்றிமற் றியாமெனிற் ஞோலாமோ நின்பொய் மருங்கு.

தறவு

(வரி 1. 5) அகன் துறை அணிபெற-அகன்ற நீருள்ள துறை அழகு பெறுப்படி, புதலோடு தாழ்ந்த - சிறு தாரோடு தாழ்க்கிருந்த, பகன்றை பூ உற - பகன்றையினது பூவைப் பொருந்தும்படி, நீண்ட பாசு அடை தாமரை-நீண்ட பசுமையான இலைகளையுடைய தாமரையின் மொக்கு, கண் பொரா-கண்ணைத் தாக்கும்படி, ஒளிவிட்ட வெள்ளிய வள்ளாத்தாற் - ஒளிவிட்ட வெள்ளியாலாகிய கிண்ணனத்தினால், தன் கமழ் நறும் தேறல்-குளிரிச்சி பொருந்திய வீசுகின்ற வாசனையுடைய கள்ளை, உண்பவள் முகம்போல - குடிப்பவளது முகம் விளங்குமாறுபோல, வண்பினி தலை விடேம் - வளப்பழுள்ள முழுக்குக் கட்டு விடும், வயல் அணி நல் ஊரா - வயல்கள் அழகு கெய்யும் நல்ல ஊருக்குத் தலைவனே.

அகன்றுறை பரத்தையர் சேரியாகவும், புதல் பாணர் முதலீய வாயிலாகவும், (மனமிலாப்) பகன்றைப்பூ பரத்தையராகவும், அப்புவை உற நீண்ட தாமரை பரத்தையரைக் கூடும் தலைவனுகவும், தாமரை தலைவிடுதல் தலைவன் மகிழ்தலாகவும் உள்ளுறை உவமம் கொள்க.

பாசடைத் தாமரை வண்பினி தலைவிடேம் ஜார் எனவும், வயல் அணி நல்லூர், எனவும் முடிக்க.

தாழ்மை

(வரி 6 - 9) கெஞ்சித் தொடி இளையவர் - (நீ வாராமையால்) கழன்ற தொடியினையுடைய பரத்தையருடைய, மூலையிடை தாதுசோர்க்கு-மூலையின்மேல் தனது மகரங்க தப் பொடிகள் சிக்கி, இதழ் வனப்பு இழந்த - இதழ்கள் அழகு கெட்ட, நின் கண்ணி வந்து உரையாக்கால்-நினது தலைமாலை நீ பரத்தையரொடு கூடியதனை வந்து சொல்லாதபொருதும், நோதக்காய் என - நீ வெறுக்கத்தக்க வன என்று, நின்னை நொந்தீவார் இல்வழி - நின்னைவெறுப்பார் இல்லாதவிடத்தும், தீது இலேன் யான் என - தீமை இல்லாதவன் யான்என்று, தேற்றிய வருதி-தேற்றுத்தர்கு வருவாய். மன் - அதனால் என்ன பயன்?

நொந்தீவார் என்பது வினையாலையைப்பெயர்த் திரி சொல், தேற்றுதல் - கம்பச் செய்தல்.

(வரி 10 - 13) அவுமரல் - (தமக்குர்யாரைத் தேடச்) சமூலிகின்ற, உண் கண்ணார்-மையுண்ட கண்களையுடைய பரத்தையரின், ஆய் கோதை-அழகிய மாலை, குழைத்தகுழையும்படி செய்த, நின் மலர் மார்பின்-நினது பரங்க மார்பின், மறுப்பட்ட சாந்தம்-குற்றம் பொருந்திய அதாவது பெருமை கெட்ட சங்தனம், வந்து உரையாக்கால்-வந்து நினது பரத்தையைக் கொல்லாத பொருதும், கனற்றி - கெஞ்சுகைக் கனல்க்கெய்து, நீ கெய்வது கடிந்தீவார் - நீ ஒழுகுகின்ற பரத்தையை வெறுப்பார், இல்வழி - இல்லாதவிடத்தும், மனத்தில் தீது இலன் என - மனத்திலே தீமை இல்லாதவன் யான் என்று, மயக்கிய வருதி-மயக்க வருவாய், மன் - அதனால் என்ன பயன்?

மயக்கல் - மெய் அல்லாததனை மெய்யாகக் கொள்ளக் கூடியதல். கடிந்தீவார் என்பது வினையாலையைப்பெயர்த் திரி சொல்.

(வரி 14 - 17) நிரைதொடி நல்லவர் - வரிசையாக அமைக்க தொடிகளையுடைய பரத்தையர் ஆடும், துண்கையுள் - துண்கைக்கைக் கூத்திலே, தலைக்கொள்ள - நீ கலங்குதொண்ட காரணத்தால், கரையிடை கிழிந்தகரையிலே கிழிந்த, நின் காழகம் வந்து உரையாக்கால் - நினது ஆடை வந்து சொல்லாத பொருதும், என்னை நீ கெய்யினும் - எவ்வகையான தீங்குகளை நீ கெய்தாலும், உரைத்தீவார் இல்வழி - அவைகளை எடுத்துச் சொல்லுவார் இல்லாத இடத்தும், முன் அடிபணிந்து - எம்முன் அடி பணிந்து, எமக்கு உணர்த்திய வருதி - நினது குற்றமினமையை எமக்கு உணர்த்த வருவாய், மன் - அதனால் என்ன பயன்?

உரைத்தீவார் என்பது வினையாலையைப்பெயர்த் திரி சொல்.

தனிச்சோல்

எணவாங்கு - அசை

கரிதகம்

(வரி 19 - 22) மண்டு(ஆறுகளினின்று)விரைவாகச்சென்ற விழுகின்ற, சீர்-நீராலும், ஆரா-மிறையாத, மலிகடல்

போலும்- மிக்க கடலைப்போன்ற, சின் தண்டா பரத்தை-  
வினாது விங்காத பரத்தையை, தலைக்கொள்ள-விருக்கின்ற  
காரணத்தினால், நானும் - ஒவ்வொருநாளும், புல துகை  
பெண்டிரை-வின்னேருடை ஜாடல் கொள்ளும் தன்மையுள்ள  
பரத்தையரை, தேற்றி - (சீ சென்று) தேற்றுவாயாக.  
மற்று யாம் எனில்- யாமோ என்றால், வின் பொய்மருண்டு  
-வின் பொய்மை உண்மையாக விடைத்து, தோலாமோ -  
தோற்றுப் போகேமோ ?

மருதக்கலி 9.

பரத்தையிற் பிரிந்து தன்னைச் சார்ந்துளின்ற தலைவரை நோக்கிக் காமக்கிடுத்தி அவன் குணமிலாச் செய்கையை எடுத்துக்கூறி ஊழினான். அதனைக் கேட்டுச் சிறிது நகை த்து, ‘கீ பித்து உற்றறையோ? என மொழிந்த தலைவரு க்கு, நீரும் நும்மைச் சார்ந்தாரும் பித்துற்றீர் யான் பித் தேறிலேன்’ என அவன் கூறியதைக் கூறுவது இச்செய்யன்.

பொய்கைப்பூப் புதிதுண்ட வரிவண்டு கழிப்பூத்த  
நெய்தற்று தமர்த்தாடிப் பாசடைச் சேப்பினுட்  
செய்தியற்றி யதுபோல வயற்பூத்த தாமரை  
மைதபு கிளர்கொட்டை மாண்பிதிப் படர் தருஉங்  
கொய்குழை யகைகாஞ்சித் துறையனி நல்லூர  
அன்பில ன றனில னெனப்படா னெனவேத்தி  
நின்புகம் பலபாடும் பாண்னு மேமுற்றன்

நஞ்சயிர் செகுத்தலு மறிந்துண்டான் களியின்மை கண்ணின் மொழிகேறும் பெண்டிற மேழுற்றர்

முன்பகற் றலைக்கூடி கன்பக வவணீத்துப்  
பின்பகற் பிறர்த்தேரூ நெஞ்சமு மேழுற்றுய்

எனவாங்கு [டெடாடிப்  
கிண்கிணி மணித்தாரோ டெவித்தார்ப்ப வொண்  
பேரமர்க் கண்ணர்க்கும் படுவலை யிதுவென  
ஆரவ ருடனகத் திரிதருந்  
தேரே முற்றன்று நின்னினும் பெரிதே.

துறவு

(வரி 1-5) பொய்கை பூ - பொய்கையிற் பூத்த பூவி ஹன்ஸ், புதிது உண்ட - புதிய தேனை உண்ட, வரிவண்டு - பாட்டினையுடைய வண்டு, கழி பூத்த - கழியில் தோன்றிய, நெய்தல் தாது அமர்ந்து ஆடி - நெய்தல் மலரி ஹன்ஸ மகரங்தப் பொடிகளை விரும்பி நுகர்ந்து, பாசு அடை சேப்பினூள்-பசுக்கையான இலைகளையுடைய தான் தங்கும் இடத்திலே, செய்து இயற்றியது போல - அழகு மக் செய்து அமைத்து போல, யெல் பூத்த - வயலில்

தோன்றிய, மை தபு தாஸரை கிளர் கொட்டை - குற்ற மற்ற தாமரையின்து விளக்குகின்ற கொட்டையாகிய, மாண் பதி-பெருமை பொருங்கிய இடத்திற்கு, பட்டர்தலூ உம் - திரும்பிவரும், கொய் குழு அகை - (மகளிர்) கொய்யும் தழை தளிர்க்கின்ற, காஞ்சி - காஞ்சி மரத் தினையுடைய, துறை அணி நல்லூரா - சீர்த்துறைகள் அழுகுற்ற நல்ல ஊருக்குத் தலைவனே.

பொய்கைப்பு காதற் பரத்தையராகவும், வண்டு தலைவருகவும், நெய்தல் - சேரிப்பரத்தையராகவும், தாமரைதலைவியின் வீடாகவும், கொட்டை தலைவரியாகவும் உள்ளறை கொள்க.

வரிவண்டு படர்த்தலூடும் ஊர் எனவும், கொய் குழை அகை காஞ்சித் துறையணி ஊர் எனவும், சல் ஊர், எனவும் கொள்க.

(வரி 6-7) அன்பு இலன் அருள் இலன் எனப்படான் - நம் தலைவன் அன்பு இல்லாதவன் அருள் இல்லாதவன் என்று நீ சொல்லுதல்கு உரியவன் அல்லன், என ஏத்தின்று துதித்து, நின்புகழ் பல பாடும் - நின் து புகழ் பல வற்கைப்பாடும், பாண்ணும் ஏழுற்றுன் - பாண்ணும் பித்தேறி னன்.

(விடி 8-9) எஞ்ச உயிர் செகுத்தலும் அறிந்து உண்டான்கு - விஷங்கு உண்பார் உயிரை நீக்குதலை அறிந்தும் உண்டாற்போல, அளி இன்மை கண்டும் - (தமிழேல் நின்கு நிலைத்த) அன்பு இல்லாமையைக் கண்டும், நின் மொழிதேறும் - நின்னுடைய மொழியை நம்பும், பெண் டிரும் ஏழுற்றார் - பரத்தையரும் பித்தேறினார்.

(வரி 10-11) முன்பகல் தலைக்கூடி - முற்பகலில் ஒருத்தியைக்கூடி, நன்பகல் அவன் நீத்து - நடுப்பகலில் அவளைக் கைவிட்டு, பின்பகல் பிறர் தேரூம் - பிற்பகலில் வேறு சிலங்க ஆராயும், கெஞ்சமும் ஏழுற்றுய் - கெஞ்ச சத்தையுடைய நீயும் பித்தேறி என்று.

தனிச்சோல்  
எனவாங்கு - அசை.

ಕರ್ನಿತಕಮ್

(வரி 13-16) கண்ணினி - சுதங்கை, மனி தாரோடு ஒலித்து ஆர்ப்ப - மனிகள் கோத்த மாலையோடு ஒலி செய்ய, ஒன் தொடி - ஒளி பொருக்கிய தொடிகளையும் அணிந்த, பேர் அமர் கண்ணூர்க்கும் - பெரிய யாவரும் விரும்பும் கண்ணையுடைய பரத்தையர்க்கும், படுவை இது என - சிக்கிக்கொள் ஞதற்குரிய வலை இதுவே என்று, ஊரவர் உடன் நக திரிதரும் - ஊரிலுள்ள பெண்கள் ஒன்று சேர்ந்து சிரிக்கும்படி திரிகின்ற, தேர் - தேரா னது, நின்னினும் பெரிது-நின்னைக் காட்டிலும் அதிக மாக, ஏழுற்றந்து - பித்துற்றது. யானே பித்துற்றேன் அல்லேன் என்பது கருத்து.

ஊரவர் என்பது தொழிலாலே ஆண் ஒழித்து நின்றது.

சென்னை பங்களா தோட்ட விற்பனை விளம்பரம் (FOR SALE)

1. எழும்பூர் ரயில்வே ஸ்டேஷனுக்கு எதிரில் பங்களா ஒன்றும் அதன் சுற்றுள்ள அவுட் அவசகள் (Out Houses) கராஜ் (Garage) தோட்டம் உள்பட கரூர் விலை ரூபாய் 30,000 (முப்பதாயிரம்). இதில் அசிஸ்டன்ட் கமிஷனர் (Asst Commissioner) துரை ஒருவர் சுமார் மூன்று வருடங்களாக மாதம் ஒன்றுக்கு ரூ. 130-க்கு (ரூபாய் நூற்று மூப்பதக்கு), வாடகை கொடுத்து வசித்து வருகின்றார்.
  2. எழும்பூர் பூந்தமல்வி ஜோரோட்டுக்குத் தென்பாரிசத்தில் பழைய போலீஸ் கமிஷனர் ஆபிஸ் ரோட்டில் ஒரு பெரிய பங்களாவும் அதைச் சார்ந்த 17 மணை பல் வகை விருட்சச் சோட்டமும் கராஜ் முதலியன் உள்பட, கரூர் விலை ரூபாய் 60,000 (அறுபதாயிரம்) மற்றும் வேண்டும் விபரம் அடியில்கண்டவரிடம் அறிந்துகொள்க.

தி. பு. கணிகாசல முதலியார், அட்வகேட், 412, திருவல்லிக்கேணி ஜரோட், சென்னை.

### வர்த்தமானம்

இந்தியாவிலும் ஜூரோப்பியாகூடுகளிலும் குதிரைப் பந்தயம் நடப்பதுபோலச் சினாவில் வெட்டுக்கிளிப் பந்தயமும், சீயம்காட்டில் மீன் சண்டையும், அல் ஜீரியாவில் விஷப்பாம்புச் சண்டையும் நடக்கிறதாம். இதற்காக மக்கள் ஏராளமான பொருளை விரையம் செய்கிறார்களாம்.

\* \* \*

போலிப் பல்ஸ்:—கிறிஸ்து நாதர் பிறப்பதற்கு ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னே தென் அமெரிக்காவில் ஆள்ள இன்கா ஜாதியார் போலிப் பற்கள் கட்டிவாந்தார்களாம். அந்தப் பற்கள் உறுதியாயும் இருக்கின்றனவாம். அந்தப் பழங்காலத்துப் பற்களை நியூயார்க் கண்காட்சிச் சாலையில் வைத்திருக்கிறார்களாம்.

\* \* \*

கால் நடை வீரர்:—வடக்கே அஜ்மீரைச் சேர்ந்த லீலாதார சர்மா என்பவர் 74 மணி நேரம் ஓயாமல் நடந்திருக்கிறார். அவருக்கு வழி பெல்லாம் திராட்சை ரசமும், தேநிரும் கொடுத்துவந்தார்கள். இதற்குமுன் அமெரிக்கர் ஒருவர் 64 மணி நேரம் ஓயாமல் நடந்திருக்கிறார்கள். சர்மாவே உலகத்தில் கால் நடை வீரராவார்.

\* \* \*

வானவில் சேடி:—ஹாம்பர்க்கரத்திலுள்ள ஒரு தோட்டத்தில் வானவில் சேடி ஒன்று இருக்கின்றதாம். ஆஸ்டா என்ற அந்தச்செடியில் ஒரே கொத்தில் நாலு நிறமுள்ள மலர்கள் மலர்கின்றனவாம்.

\* \* \*

எதியோப்பிய சிங்கம்:—அபிவீனியாவும் இத்தாலியும் மிகுந்த அன்னியோன்னியமாக இருந்த காலத்தில் அபிவீனிய சக்ரவர்த்தி முசோவினிக்கு ஒரு சிங்கக்குடி இனுமளித்தாராம். அதற்குப் பெயர் “இத்தாலியா” என்பதாம். தின்தோறும் காலையிலே முந்தவுடன் முசோவினி அபிவீனியா கொடுத்த

### Indo-Commercial Bank, Ltd.,

**Mayavaram.**

**Capital, Reserves, etc., as at 31st December 1935 : Rs. 11,14,741.**

**BRANCHES :—**

**Madras Office :—**

**107, Armenian Street.**

**Bazaar Branch :—**

**260, China Bazaar Road.**

**Madura, Karaikudi,**

**Virudhunagar, Tutticorin,**

**Kumbakonam, Tiruvarur, Erode,**

**Vizianagaram, Pudukkottai, Tinnevelly,**

**Salem and Trichinopoly.**

**SUB OFFICES :—**

**Shiyali, Chidambaram,  
Conjeevaram and Tanjore.**

**All kinds of Banking,**

**Business undertaken on terms  
which may be ascertained on application.**

**S. N. N. SANKARALINGA IYER,**  
**Managing Director,**  
**107, Armenian Street, Madras.**

இத்தாலியாவைத் தட்டிக் கொடுப்பது வழக்கமாம். ஆனால் சில நாட்கள் சென்றிப்பிறகு தட்டிக்கொடுக்க வரும் முசோவினியைப் பார்த்து அந்த அபிவீனிய சிங்கக்குடி ஒரும் ஆரம்பித்ததாம். அதன்பின், முசோவினி அக்குடியின் பக்கத்திற்கே செல்வதில் வியாம்.

\* \* \*

ஆயிரம் ஆண்டு எரியும் தீரி:—1000 வருஷங்கள் வரை ஏரியக்கூடிய பிரமாண்டமான மெழுகுவர்த்தி ஒன்றைச் செப்து தரும்படி பெயர் தெரிவிக்காத ஒரு மாது ஆர்டர் கொடுத்திருக்கிறார். ஒரு வருஷத் துக்கு முன்னால் ஹாவிவுட்டில் சுட்டுக் கொல்லப்பட்ட சினிமா நடிகாளன் மிஸ்டர் ரஸ்கோல்ம்போ என்பவரின் ஞாபகார்த்தத்தை முன்னிட்டு, அம் மெழுகுவர்த்தியைச் செய்ய முற்பட்டிருக்கிறார். நியூயார்க் கெழுகுவர்த்தி வியாபாரியான அன்டோனி யோ அஜெல்லோ என்பவருக்கு ஆர்டர் கிடைத்திருக்கிறது. சினிமா நடிகள் வதியும் பிரிவிலிமலைப் பிரதேசத்தில் அந்த மாது வசித்து வருவதாயும், ஆனால் அவருக்குக் கலியானமாகவில்லை யென்பதாயும் அந்த வியாபாரி பெயரை மறைத்துரைத்துக்கூறுகிறார்.

\* \* \*

பேண்களுக்கு கூஷவரம்:—பாடசாலை மாணவிகளா யிருந்தபோது பெற்றிருந்த முக வசிகாத் தோற்றத்தைக் காப்பாற்ற நினைக்கும் பெண்கள், தங்களுடைய முகத்தை கூஷவரம் செய்துகொள்ளல் வேண்டுமென்று ஐக்கிய அமெரிக்காவைச் சேர்ந்த புருக்கிளின் கீன்பாயின்ட் ஆஸ்பிட்டிலின் தலைமைச் சர்மசால்தீர் நிபுணரும் டாக்டருமாகிய சார்வெல் எப். பாப்ஸ்ட் என்பார் அறிவிக்கின்றார். ஆண்களைவிடப் பெண்களுக்குத்தான் மூகத்தில் வெடிப்புக்கள் உண்டாவதாகச் சொல்லுகிறார். முக கூஷவரத்திற்கென உபயோகிக்கும் சோப்பைத் தடவிக்கொண்டு மழுங்கிய கத்தியால் சோப்பை வழித்துவிடுன், வசிகாத்தைப் பாழ்படுத்தும் அழுக்கு மயிர்க்கண்களில் அடையாட்டாதென்று அவர் கூறுகிறார்.

\* \* \*

துருக்கியில் அகமதுஹாசன் என்பவருக்கு வயது 34 ஆகிறது. அவருக்கு இடதுபறத்தில் இருக்கவேண்டிய இருதயம் முதலிய அவைவங்கள் வலதுபறத்தில் இருக்கின்றனவாம். இருதயம், நரை மீரல், குடல் எல்லாம் வலது பக்கத்தில் இருக்கின்றன. ஆயினும் உடல் நலத்துடனே யிருக்கிறார்.

—  
சிறந்த பலவிருத்தி வளாத்தம்  
சென்ற 53 வருஷங்களாகப் பேரூம் புகழும்  
பெற்று உலாவி வருகின்றன.

**ஆதங்க நிக்ரஹு மாத்திரைகள்**  
மலச்சிக்கல், தேகாசதி நரம்புகளின் தளர்ச்சி,  
ஞாபகக் குறைவு முதலிய வியாதிகளைக்  
கரஸ்தமாகக் கண்டிக்கும்.

32 மாத்திரைகளாங்கிய டப்பி 1-க்கு விலை ரூ. 1  
இனும்! “காம சாஸ்திரம்” இனும்!!

ஆதங்க நிக்ரஹு வளாத்தாலையம்,  
26 பிராட்வே, மதராஸ்.